

விடுநர்:

பெறுநர்:

உதவி இயக்குநர்(ஊராட்சிகள்)(பொ),
மாவட்ட ஆட்சியரகம்,
திருப்பத்தூர்.

அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ)-கள்
திருப்பத்தூர் மாவட்டம்.

ந.க.எண்: 201/2021-அ5

நாள்: 01.10.2024

பொருள்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை - கிராம
ஊராட்சிகள் வீட்டு வரி வசூலித்தல் - நூலக வரி
செலுத்துதல் குறித்து அறிவுரைகள் வரப்பெற்றது -
தொடர்பாக.

பார்வை: 1 அரசாணை (நிலை) எண் 121, ஊரக வளர்ச்சி மற்றும்
ஊராட்சித்(ப.ரா.1) துறை, நாள்: 04.10.2023
2 இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை
பணகல் மாளிகை, சென்னை அவர்களின் கடிதம்
ந.க.எண்.30791/2023/ப.ரா 1-3, நாள்: 24.12.2023

.....

தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் 1948 ன் பிரிவு 121 (a) ல் தெரிவிக்கப்பட்டுள்ளதன் படி
நூலக மிகு வரியானது கிராம ஊராட்சிகளின் வீட்டு வரி / சொத்து வரியுடன் மிகு வரியாக 10
சதவீதம் வசூலிக்கப்பட்டு தொடர்புடைய நூலகத்துறையின் கணக்குக்கு வரவு வைக்கப்பட்டு
வருகிறது.

அதனைத் தொடர்ந்து, பார்வை 2-ல் காணும் சென்னை ஊரக வளர்ச்சி மற்றும்
ஊராட்சிகள் துறை, இயக்குநர் அவர்களின் கடிதத்தில் மேற்படி கிராம ஊராட்சிகளில்
ஐந்தாவது மாநில நிதிக்குழுவின் கடைசி வருடமான 2021-22 வரை கிராம ஊராட்சிகளில்
வீட்டு வரி வசூல் செய்யப்பட்டு மேற்படி வசூல் செய்யப்பட்ட தொகையில் 10 சதவீதம்
தொடர்புடைய நூலகத்துறை கணக்கில் செலுத்தப்படும் முறை பயன்பாட்டில் இருந்ததாகவும்.
தற்போது 2022-23 ஆம் ஆண்டு முதல் நூலக வரியானது ஆறாவது நிதிக்குழு மானியத்தின்
பரிந்துரையின்படி மாநில அளவில் மாநில நிதிக்குழு மானியத்தின் பற்றாக்குறை மான்ய நிதி
(Operation Maintenance Deficit Grant Fund) வகையின் கீழ் 2022-23 ஆம் ஆண்டிற்கு ரூ.28
கோடியை நேரடியாக விடத்தம் செய்து அதனை பொது நூலகத் துறைக்கு அரசால்
விடுவிக்கப்பட்டதாகவும், மேலும் 2023-24 ஆம் ஆண்டிற்கான தொகையாக ரூ.30.80 யினை
ஒதுக்கீடு செய்து மேற்படி தொகையினை நேரடியாக பொது நூலகத் துறைக்கு அரசால்
விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நூலக வரி வசூலித்தல் மற்றும் நூலக வரியைச் செலுத்துதல் தொடர்பாக கீழ்க்காணும் அறிவுரைகளைப் பின்பற்றித் தெரிவிக்கப்படுகிறது.

- 2021-22 ஆம் ஆண்டு வரையிலான வீட்டுவரி/சொத்து வரியுடனான வசூலிக்கப்பட்ட நூலக வரியினை தொடர்புடைய பொது நூலகத் துறையிடம் செலுத்திட வேண்டும்.
- நூலக வரியினை 2021-22 ஆண்டு வரையிலான நடப்பு கேட்பத் தொகை மற்றும் முந்தைய நிலுவைகளுடன் சேர்த்து முழுமையாக பொது நூலகத் துறையிடம் அனுப்பி வைத்திட வேண்டும்.
- 2022-23 ஆம் ஆண்டு முதலான நூலக வரியினை இவ்வியக்ககம் மூலமாக ரூ.28 கோடி அவ்வருடத்திற்கு மாநில நிதிக்குழு மானியத்தின் 2022-23 லிருந்து நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது. எனவே 2022-23 ஆம் ஆண்டிற்கானத் தொகையை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
- அதே போன்று 2023-24 ஆம் ஆண்டிலிருந்து 2027-28 ஆம் ஆண்டு வரையிலான ஆறாவது மாநில நிதிக்குழு மானிய காலத்தில் இதே நடைமுறையே பின்பற்றப்படும். அதாவது நூலக வரியானது Advance Library Tax எனும் தலைப்பில் SFC OMDGF நிதியிலிருந்து பொது நூலகத் துறைக்கு நேரடியாக அரசிடமிருந்தே அனுப்பப்படும். எனவே, வசூலிக்கப்படும் நூலக வரியினை பொது நூலகத் துறைக்கு உள்ளாட்சி அமைப்புகள் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆறாவது மாநில நிதிக் குழுவின் பரிந்துரையின்படி அவற்றை கிராம ஊராட்சிகளே பயன்படுத்திக் கொள்ளலாம்.

எனவே மேற்குறிப்பிட்ட அறிவுரைகளை பின்பற்றி 2022-23-ம் ஆண்டிற்கு கிராம ஊராட்சிகளால் செலுத்தப்பட வேண்டிய நூலக வரியினை தொடர்புடைய தலைப்பில் செலுத்தப்பட வேண்டாம் என அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ)-களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


உதவி இயக்குநர்(ஊராட்சிகள்)(பொ),
திருப்பத்தூர் மாவட்டம்.

நகல்


அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள்,
திருப்பத்தூர் மாவட்டம். - வ.வ.அ (கி.ஊ)-மூலமாக

நகல் பணிவு

- 1 இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, சென்னை-15.
- 2 இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திருப்பத்தூர்,

1688719/2024-215

09.01.24.


அனுப்புநர்
பா.பொன்னையா, இ.ஆ.ப.,
இயக்குநர்,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம்,
பனகல் மாளிகை,
சென்னை-600015.

பெறுநர்
மாவட்ட ஆட்சித்தலைவர்,
அனைத்து மாவட்டங்கள்.

நக.எண் 30791 /2023/ப.ரா. 1.3

நாள் 24.12.2023.

ஐயா / அம்மையர்,



ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - கிராம ஊராட்சிகள் -
வீட்டுவரி/சொத்துவரி வசூலித்தலில் - நூலக வரி செலுத்துதல்
- தொடர்பாக - அறிவுரைகள் - வழங்குதல் - தொடர்பாக.

- 1) ஆறாவது நிதிக்குழு மானிய பரிந்துரைகள்.
- 2) அரசாணை எண்.60, நிதித்துறை, நாள் 28.02.2023.
- 3) அரசாணை எண்.39, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (PR-1) துறை, நாள்.25.03.2023.
- 4) அரசாணை எண்.121, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (PR-1) துறை, நாள்.04.10.2023.

பார்வையில் காணும் ஆறாவது நிதிக்குழு மானிய பரிந்துரைகள் மற்றும்
அரசாணைகளின் மீது தங்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது.

தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் 1948 ன் பிரிவு 121 (a) ல்
தெரிவிக்கப்பட்டுள்ளதன் படி நூலக மிகு வரியானது கிராம ஊராட்சிகளின் வீட்டு
வரி / சொத்து வரியுடன் மிகு வரியாக 10 சதவீதம் வசூலிக்கப்பட்டு தொடர்புடைய
நூலகத்துறையின் கணக்குக்கு வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இதன்படி ஐந்தாவது மாநில நிதிக்குழுவின் கடைசி வருடமான 2021-22
வரை இம்முறை பயன்பாட்டில் இருந்தது. தற்போது 2022-23 ஆம் ஆண்டு முதல்
நூலக மிகு வரியானது ஆறாவது நிதிக்குழு மானியத்தின் பரிந்துரையின்படி மாநில
அளவில் மாநில நிதிக்குழு மானியத்தின் பற்றாக்குறை மானிய நிதி (Operation
Maintenance Deficit Grant Fund) வகையின் கீழ் 2022-23 ஆம் ஆண்டிற்கு ரூ.28
கோடியை நேரடியாக பிடித்தம் செய்து அதனை பொது நூலகத் துறைக்கு அரசால்
விடுவிக்கப்பட்டது. மேலும் 2023-24 ஆம் ஆண்டிற்கான தொகையாக ரூ.30.80
ஆக ஒதுக்கீடு செய்துள்ளது. இதுவும் நேரடியாக பொது நூலகத் துறைக்கு அரசால்
விடுவிக்கப்படும்.

இது தொடர்பாக நூலக வரி வசூலித்தல் மற்றும் நூலக வரியைச் செலுத்துதல் தொடர்பாக கீழ்க்காணும் அறிவுரைகளைப் பின்பற்றித் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

- 2021-22 ஆம் ஆண்டு வரையிலான வீட்டுவரி/சொத்து வரியுடனான வசூலிக்கப்பட்ட நூலக மிகு வரியினை தொடர்புடைய பொது நூலகத் துறையிடம் செலுத்திட வேண்டும்.
- நூலக மிகு வரியினை 2021-22 ஆண்டு வரையிலான நடப்பு கேட்புத் தொகை மற்றும் முந்தைய நிலுவைகளுடன் சேர்த்து முழுமையாக பொது நூலகத் துறையிடம் அனுப்பி வைத்திட வேண்டும்.
- 2022-23 ஆம் ஆண்டு முதலான நூலக மிகு வரியினை இவ்வியக்ககம் மூலமாக ரூ.28 கோடி அவ் வருடத்திற்கு மாநில நிதிக்குழு மானியத்தின் 2022-23 லிருந்து நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது. எனவே 2022-23 ஆம் ஆண்டிற்கானத் தொகையை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
- அதே போன்று 2023-24 ஆம் ஆண்டிலிருந்து 2027-28 ஆம் ஆண்டு வரையிலான ஆறாவது மாநில நிதிக்குழு மானிய காலத்தில் இதே நடைமுறையே பின்பற்றப்படும். அதாவது நூலக மிகு வரியானது Advance Library Tax எனும் தலைப்பில் SFC - OMDGF நிதியிலிருந்து பொது நூலகத் துறைக்கு நேரடியாக அரசிடமிருந்தே அனுப்பப்படும். எனவே, வசூலிக்கப்படும் நூலக மிகு வரியினை பொது நூலகத் துறைக்கு உள்ளாட்சி அமைப்புகள் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆறாவது மாநில நிதிக் குழுவின் பரிந்துரையின்படி அவற்றை கிராம ஊராட்சிகளே பயன்படுத்திக் கொள்ளலாம்.

எனவே மேற்குறிப்பிட்ட அறிவுரைகளை அனைத்து கிராம ஊராட்சிகளும் தவறாமல் கடைபிடிக்கும் அளவில் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஓம்/-பா.பொன்னையா
இயக்குநர்

G.Md. 26/12/2023
இயக்குநருக்காக

நகல்:

உதவி இயக்குநர் (ஊராட்சிகள்),
அனைத்து மாவட்டங்கள்.

26.12.2023